



இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றம்

2007 ஆம் ஆண்டின் 60 ஆம் இலக்க, அக்குறணை,
குருகொட தாறுள் உலூம் அல் - மீஸானியா அரபுக்
கல்லூரி (கூட்டிணைத்தல்) சட்டம்

(2007 ஆம் ஆண்டு திசெம்பர் மாதம் 13 ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது)

அரசினர் ஆணைப்படி அச்சிடப்பட்டது

2007, திசெம்பர் மாதம் 14 ஆந்தேதிய இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின்
வர்த்தமானப் பத்திரிகையின் II ஆம் பகுதிக்குக் குறைநிரப்பியாக வெளியிடப்பட்டது

இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களத்திற் பதிப்பிக்கப்பெற்றது
கொழும்பு 5, அரசாங்க வெளியீட்டலுவலகத்திற் பெற்றுக் கொள்ளலாம்

விலை: ரூபா 10.00

தபாற் செலவு: ரூபா 5.00

**2007 ஆம் ஆண்டின் 60 ஆம் இலக்க, அக்குறணை,
குருகொட தாறுள் உலாம் அல்-மீஸானியா அரபுக் கல்லூரி
(கூட்டிணைத்தல்) சட்டம்**

[2007 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 13 ஆம் திகதி அத்தாட்சிப்
படுத்தப்பட்டது.]

ச.வ.ஓ. (கூட்டி.) 14/2006

**அக்குறணை, குருகொட தாறுள் உலாம் அல்-மீஸானியா
அரபுக் கல்லூரியைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டம்**

“தாறுள் உலாம் அல்-மீஸானியா அரபுக் கல்லூரி” என முன்னுரை.
அழைக்கப்படுவதும் அறியப்படுவதுமான நிறுவனம் ஒன்று
சொல்லப்பட்ட தாறுள் உலாம் அல்-மீஸானியா அரபுக்
கல்லூரியுடன் தொடர்புபட்ட எல்லாக் கருமங்களையும் பயனுற
நிறைவேற்றிக் கொண்டு நடாத்தும் நோக்கத்துக்காக இதற்கு
முன்னர் கண்டி. மாவட்டத்தின் அக்குறணை, குருகொட
என்னுமிடத்தில் காலஞ்சென்ற எஸ். எம். மொகிதின் (மீஸான்)
ஹாஜியாரின் பிள்ளைகளால் அவரின் விருப்பத்தை நிறைவேற்
றிக்கொள்ளும் நோக்கத்துடன் தாபிக்கப்பட்டுள்ளதாலாவும் :

அத்துடன் சொல்லப்பட்ட நிறுவனம் காலஞ்சென்ற எஸ். எம்.
மொகிதின் (மீஸான்) ஹாஜியாரின் பிள்ளைகளான (1) மொகமெட்
மஹ்மத் மொகமட் மொகிதின், (2) மொகமெட் வ்வாயிஸ்
மொகிதின், (3) மொகமட் முபாறக் மொகிதின், (4) மொகமெட்
ஃவ்வஸூல் கபீர் மொகிதின், (5) மொஹமெட் ஸியாஉதின்
அகமெட் மொகிதின்; (6) கிதிஷான் மீஸான் மொகிதின் மற்றும்
(7) மொகமெட் ஷாபி மொகிதின் ஆகியோர் அடங்கிய முகாமைச்
சபை ஒன்றினால் முகாமை செய்யப்பட்டும் மேற்பார்வை
செய்யப்பட்டும் நிருவகிக்கப்பட்டு வந்துள்ளதாலாவும் :

அத்துடன் சொல்லப்பட்ட நிறுவனம் எப்பல்வேறு குறிக்கோள்
களுக்காகவும் கருமங்களுக்காகவும் உருவாக்கப்பட்டதோ அப்பல்
வேறு குறிக்கோள்களையும் கருமங்களையும் இதுவரை வெற்றிகர
மாக நிறைவேற்றியும் கொண்டுநடாத்தியும் வந்துள்ளதாலாவும்,
அது கூட்டிணைக்கப்படுவதற்கு விண்ணப்பித்துள்ளதாலாவும்
மற்றும் அவ்விண்ணப்பத்தை அனுமதித்தல் பொதுமக்கள்
நன்மைக்காக விருக்குமாதலாவும் :

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்
தால் பின்வருமாறு சட்டமாக்கப்படுவதாக :-

1. இச்சட்டம், 2007 ஆம் ஆண்டின் 60 ஆம் இலக்க, அக்குறணை, குருகொட தாறுள் உலாம் அல்-மீஸானியா அரபுக்
கல்லூரி (கூட்டிணைத்தல்) சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம். கருக்கப் பெயர்.

2 2007 ஆம் ஆண்டின் 60 ஆம் இலக்க, அக்குறணை,
குருகொடதாறுள் உலாம் அல்-மீஸானியா அரபுக் கல்லூரி
(கூட்டிணைத்தல்) சட்டம்

அக்குறணை,
குருகொட தாறுள்
உலாம் அல்-
மீஸானியா அரபுக்
கல்லூரியைக்
கூட்டிணைத்தல்.

2. இச்சட்டம் தொடங்கும் திகதியிலிருந்தும் அதன் பின்னரும் (இதனகத்துப்பின்னர் “நிறுவனம்” எனக் குறிப்பீடு செய்யப்படும்) அக்குறணை, குருகொட தாறுள் உலாம் அல்-மீஸானியா அரபுக் கல்லூரியின் தற்போதைய உறுப்பினர்களாக உள்ளவர்களும் அத்துடன் இத்தால் அமைக்கப்படும் கூட்டுத்தாபனத்தின் உறுப்பினர்களாக இனிமேல் சேர்த்துக்கொள்ளப்படுபவர்களுமான அத்தகையோரான அத்தனை ஆட்களும் (இதனகத்துப்பின்னர் “கூட்டுத்தாபனம்” எனக் குறிப்பீடு செய்யப்படும்) “தாறுள் உலாம் அல்-மீஸானியா அரபுக் கல்லூரி” என்ற பெயரின் கீழும் மகுடத்தின் கீழும் இடையறாவழியுரிமை கொண்ட ஒரு கூட்டிணைக்கப்பட்ட குழுவாகவிருத்தல் வேண்டும். அத்துடன் அது அப்பெயர் கொண்டு வழக்குத் தொடுக்கலாமென்பதுடன் அதற்கெதிராக வழக்குத் தொடுக்கவும் படலாம். அத்துடன் பொது இலச்சினையொன்றை வைத்திருக்கவும், பயன்படுத்தவும் விரும்பியாங்கு அதை மாற்றவும் அது முழுத் தத்துவமும் அதிகாரமும் கொண்டதாயிருத்தலும் வேண்டும்.

கூட்டுத்தாப
னத்தின் பொதுக்
குறிக்கோள்கள்.

3. கூட்டுத்தாபனம் அமைக்கப்படுவதற்கான பொதுக் குறிக்கோள்கள் பின்வருவனவாதல் வேண்டுமென இத்தால் வெளிப்படுத்தப்படுகின்றது :-

- (அ) சொல்லப்பட்ட நிறுவனத்தை முகாமை செய்தலும், பேணுதலும் நிருவகித்தலும், அபிவிருத்தி செய்தலும்;
- (ஆ) திருக்குர்ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும் இணங்க அரபு மொழி மூலம் இஸ்லாத்தைக் கற்பிப்பதற்கு ஊக்கமளித்தல்;
- (இ) “உலமாக்கள்” எனப்படும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களை உருவாக்குவதற்கான வசதிகளை ஏற்படுத்தல்;
- (ஈ) இலங்கை கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் இஸ்லாத்தைப் படிப்பதற்கு மாணவ மாணவியருக்குச் சந்தர்ப்பத்தை அளிப்பதுடன் அவர்களைக் கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண, உயர்தர பரீட்சைகளுக்கு தோற்றுவதற்குத் தயாராக்குதல்;
- (உ) “தஜ்வீத்” முறைக்கிணங்க அல்லது சரியான உச்சரிப்பு களுடன் திருக்குர்ஆனை மனனம் செய்வதை ஊக்குவித்தல்;

2007 ஆம் ஆண்டின் 60 ஆம் இலக்க, அக்குறணை, 3 குருகொட தாறுள் உலாம் அல்-மீனானியா அரபுக்கல்லூரி (கூட்டிணைத்தல்) சட்டம்

(ஊ) முஸ்லிம் பெண்களின் சமுதாய பொருளாதார மற்றும் கல்வி முன்னேற்றம் கருதி தனியான பிரிவொன்றை ஏற்படுத்திக் கொண்டிருந்ததுதல் ;

(எ) தகைமையுள்ள மாணவர்களுக்கு இலங்கையில் அல்லது வெளிநாட்டில் அவர்களது கல்வியை அல்லது ஆராய்ச்சியைத் தொடர புலமைப்பரிசில்கள், கடன்கள், முற்பணங்கள் மற்றும் மானியங்கள்மூலம் உதவி வழங்குதல், அவர்களுடைய கல்வியை மேற்கொள்வதற்கேதுவாக அவர்களை இயலச் செய்ய அவசியமானதெனக் கருதக்கூடியவாறான வேறு ஏதேனும் முறையில் உதவிகளை வழங்குதல் ; அத்துடன்

(ஏ) இடப்பரப்பில் கிடைக்கக்கூடியதான மூலப்பொருட்களை உபயோகித்து ஏதேனும் வருமானம் உருவாக்கும் கைத்தொழிலில் முஸ்லிம் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தல்.

4.(1) இச்சட்டத்தினதும் வேறேதேனும் எழுத்திலான சட்டத்தின் ஏற்பாடுகளுக்கும் அமைய கூட்டுத்தாபனத்தின் குறிக்கோள்களை அல்லது அவற்றுள் ஏதேனுமொன்றை மேம்படுத்துவதற்கு அவசியமானவாறான அல்லது விருத்தப்பதக்கவாறான எத்தகையனவுமான அத்தகைய எல்லாச் செயல்களையும், கருமங்களையும், காரியங்களையும் செய்வதற்கும், புரிவதற்கும், நிறைவேற்றுவதற்கும் கூட்டுத்தாபனம் தத்துவமுடையதாதல் வேண்டும்.

கூட்டுத்தாபனத்தின் பொதுத் தத்துவங்கள்.

(2) கூட்டுத்தாபனம் (1) ஆம் உட்பிரிவினால் அளிக்கப்படும் தத்துவங்களின் பொதுத் தன்மைக்குப் பங்கமின்றிப் பின்வரும் தத்துவங்களைப் பிரயோகிக்கலாம் :-

(அ) ஏதேனும் கொள்வனவு, கொடை, நன்கொடை, இறுதி விருப்பாவணக்கையளிப்பு என்ற வகையில் பெறப்படும் அசைவுள்ள மற்றும் அசைவற்ற ஆதனத்தைப் பெறவும் வைத்திருக்கவும் ;

(ஆ) அத்தகைய ஏதேனும் ஆதனத்தை விற்க, ஈடுவைக்க, குத்தகைக்குக் கொடுக்க, கொடுத்து மாற்ற அல்லது வேறு வகையில் பாராதீனப்படுத்த அல்லது கையிடுக ;

4 2007 ஆம் ஆண்டின் 60 ஆம் இலக்க, அக்குறணை,
குருகொடதாறுள் உலாம் அல்-மீனாவியா அரபுக் கல்லூரி
(கூட்டிணைத்தல்) சட்டம்

(இ) வங்கிக் கணக்குகளைத் திறத்தலும், கொண்டு நடாத்து
தலும், மூடுதலும் அத்துடன் பிணைப்பொறுப்புடனோ
அல்லது பிணைப்பொறுப்பின்றியோ பணங்களைக்
கடன் எடுத்தல் அல்லது திரட்டுதல் ;

(ஈ) உள்ளூர் அல்லது வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து
அத்துடன் ஆளிடமிருந்தும் கொடைகளையும் மானியக்
கொடைகளையும் பெற்றுக்கொள்ளுதல் அல்லது
சேர்த்தல் ;

(உ) முகாமைச்சபை உகந்ததெனக் கருதும் ஏதேனும்
முறையில் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான
நிதிகளை முதலீடு செய்தல் ; அத்துடன்

(ஊ) கூட்டுத்தாபனத்தின் குறிக்கோள்களை நிறைவேற்று
வதற்குத் தேவைப்படும் அலுவலர்களையும், சேவை
யாளர்களையும் சேவையிலீடுபடுத்தலும், தொழிலி
லமர்த்தலும் அத்துடன் பதவிநீக்குதலும்.

கூட்டுத்தாபனத்தின்
அலுவல்களை
முகாமை செய்தல்.

5. (1) கூட்டுத்தாபனத்தின் அலுவல்கள், முகாமைச் சபை
ஒன்றினால் இச்சட்டத்தின் ஏனைய ஏற்பாடுகளுக்கு அமைவாக
முகாமைசெய்யப்படுதலும், மேற்பார்வை செய்யப்படுதலும்,
நிருவகிக்கப்படுதலும் வேண்டும்.

(2) கூட்டுத்தாபனத்தின் முதலாவது முகாமைச்சபை இச்சட்டம்
தொடங்கும் திகதிக்கு நேர்முந்திய நாளன்று பதவிவகிக்கின்ற
நிறுவனத்தின் முகாமைச் சபையைக் கொண்டதாதல் வேண்டும்.

கூட்டுத்தாபனத்தின்
விதிகள்.

6. (1) ஏதேனும் பொதுக் கூட்டத்தில் சமூகமாயிருந்து வாக்களிக்
கும் உறுப்பினர்களின் மூன்றில் இரண்டிற்குக் குறையாத
பெரும்பான்மை கொண்டு கூட்டுத்தாபனத்தின் அலுவல்களை
முகாமைசெய்வதற்கு இச்சட்டத்தின் ஏற்பாடுகளுடனும் ஏதேனும்
எழுத்திலான சட்டத்தின் ஏற்பாடுகளுடனும் ஒவ்வாதனவாக
விராத விதிகளைக் காலத்துக்குக்காலம் ஆக்குதல் கூட்டுத்தாப
னத்துக்குச் சட்டமுறையானதாதல் வேண்டும். அப்படி ஆக்கப்
படும் விதியெதுவும் அதே போன்ற கூட்டத்திலும் அதே முறை
யிலும் திருத்தப்படலாம், மாற்றப்படலாம், அதற்கெதுவும் சேர்க்
கப்படலாம் அல்லது நீக்கப்படலாம்.

2007 ஆம் ஆண்டின் 60 ஆம் இலக்க, அக்குறணை, 5
குருகொட தாறுள் உலாம் அல்-மீனானியா அரபுக் கல்லூரி
(சுட்டிணைத்தல்) சட்டம்

(2) கூட்டுத்தாபனத்தின் உறுப்பினர்கள் கூட்டுத்தாபனத்தின்
விதிகளுக்கமைந்தோராதல் வேண்டும்.

7. இச்சட்டம் நடைமுறைக்கு வரும் திகதிக்கு நேர்முந்திய
நாளன்று நிறுவனத்திற்குரிய எல்லாக் கடன்களும் பொறுப்புக்
களும் கூட்டுத்தாபனத்தால் செலுத்தப்படுதல் வேண்டுமென்பது
டன் அந்நாளன்று நிறுவனத்திற்கு வருமதியாகவுள்ள எல்லாக்
கடன்களும் நிறுவனத்திற்குச் செலுத்தப்படுதற்குரிய ஒப்பப்பணங்
கள், உதவு தொகைகள் ஆகியனவும் இச்சட்டத்தின் நோக்கத்திற்
காகக் கூட்டுத்தாபனத்துக்குச் செலுத்தப்படுதலும் வேண்டும்.

நிறுவனத்தினால்
செலுத்தப்பட
வுள்ளனவும்
நிறுவனத்திற்குச்
செலுத்தப்பட
வுள்ளனவுமான
கடன்கள்.

8. (1) கூட்டுத்தாபனம் அதன் சொந்த நிதியத்தைக் கொண்டி
ருத்தல் வேண்டுமென்பதுடன், கூட்டுத்தாபனத்துக்காகவும்
கூட்டுத்தாபனத்தின் கணக்காலும் கொடை, அன்பளிப்பு,
நன்கொடை, ஒப்பப்பணம், உதவுதொகை, இறுதி விருப்பாவணக்
கையளிப்பு அல்லது கட்டணங்களாக இதற்குமுன் கிடைக்கப் பெற்ற
அல்லது இதன்பின்னர் கிடைக்கக்கூடிய எல்லாப் பணங்களும்
முகாமைச் சபை தீர்மானிக்கக்கூடியவாறான ஒரு வங்கியில்
அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் கூட்டுத்தாபனத்தின்
பெயரில் வைப்பிலிடப்படுதல் வேண்டும்.

கூட்டுத்தாபனத்தின்
நிதியம்.

(2) இச்சட்டத்தின்கீழ்க் கூட்டுத்தாபனத்தின் தத்துவங்களையும்
கடமைகளையும் பணிகளையும் பிரயோகிப்பதிலும், புரிவதிலும்
நிறைவேற்றுவதிலும் கூட்டுத்தாபனத்தால் உற்பத்தும் எல்லாச்
செலவினங்களும் நிதியத்திலிருந்து செலுத்தப்படுதல் வேண்டும்.

9. (1) முகாமைச் சபையானது கூட்டுத்தாபனத்தினால் பெறப்
பட்ட மற்றும் செலவழிக்கப்பட்ட எல்லாப் பணங்கள் பற்றியும்
முறையான கணக்குகளை வைத்திருக்கச் செய்வித்தல் வேண்டும்.

கணக்குகளும்
கணக்காய்வும்.

(2) கூட்டுத்தாபனத்தின் கணக்குகள் ஒவ்வோராண்டும் ஆகக்
குறைந்தது ஒரு தடவையானது பரிசீலனை செய்யப்படுதலும்
கணக்காய்வு செய்யப்படுதலும் வேண்டுமென்பதுடன், கூட்டுத்
தாபனத்தால் நியமிக்கப்பட்ட இலங்கைப் பட்டயக் கணக்காய்
வாளர் நிறுவகத்தின் உறுப்பினர் அல்லது இணை உறுப்பினர்
ஒருவரான கணக்காய்வாளர் ஒருவரால் அல்லது கணக்
காய்வாளர்களினால் அத்தாட்சிப்படுத்தப்படுதலும் வேண்
டும்.

6 2007 ஆம் ஆண்டின் 60 ஆம் இலக்க, அக்குறணை,
குருகொட தாறுள் உலாம் அல்-மீஸானியா அரபுக் கல்லூரி
(கூட்டிணைத்தல்) சட்டம்

கலைப்பின்மீது
எஞ்சியிருக்கும்
ஆதனம்.

10. கூட்டுத்தாபனம் கலைக்கப்பட்டதன்மேல் அதனது எல்லாக்
கடன்களையும் பொறுப்புக்களையும் திருப்திசெய்ததன் பின்னர்
எத்தன்மைத்தானதுமான ஏதேனும் ஆதனம் எஞ்சியிருப்பின்,
அத்தகைய ஆதனம் கூட்டுத்தாபனத்தின் உறுப்பினர்களிடையே
பகிர்ந்தளிக்கப்படுதலாகாது. ஆனால் அத்தகைய ஆதனங்கள்,
கூட்டுத்தாபனத்தின் குறிக்கோள்களையொத்த குறிக்கோள்களைக்
கொண்டதும் அத்துடன் எந்த நிறுவனம் அல்லது நிறுவனங்கள்
அதன் அல்லது அவற்றின் உறுப்பினர்களிடையே வருமானத்தை
அல்லது ஆதனத்தைப் பகிர்ந்தளிப்பதிலிருந்து அதன் விதிகளால்
தடை செய்யப்பட்டுள்ளதோ அல்லது தடை செய்யப்பட்டுள்ள
னவோ அத்தகைய நிறுவனம் அல்லது நிறுவனங்களுக்குக்
கொடுக்கப்படுதல் அல்லது கைமாற்றப்படுதல் வேண்டும். அத்த
கைய நிறுவனம் அல்லது நிறுவனங்கள் பற்றி கூட்டுத்தாபனம்
கலைக்கப்படுவதற்கு நேர் முன்னதாக கூட்டுத்தாபனத்தின்
உறுப்பினர்களால் தீர்மானிக்கப்படுதல் வேண்டும்.

கூட்டுத்தாபனத்தின்
இலச்சினை.

11. கூட்டுத்தாபனத்தின் இலச்சினையானது விதிகளால்
ஏற்பாடு செய்யப்பட்டவாறாக கூட்டுத்தாபனத்தின் முகாமைச்
சபையின் அத்தகைய எண்ணிக்கையான உறுப்பினர்களின்
முன்னிலையிலன்றி, எத்தன்மைத்தான எச்சாதனத்திலும்
பொறிக்கப்படுதலாகாது. அவர்கள் தாம் சமூகமாக இருந்ததற்கு
அடையாளமாக அச்சாதனத்தில் அவர்களது பெயர்களை
எழுதிக் கையொப்பமிடல் வேண்டும். அத்தகைய கையொப்ப
மானது எவரேனும் ஆள் சாட்சியாகக் கையொப்பமிடுவ
தின்றும் தனிவேறானதாதல் வேண்டும்.

குடியரசினதும்
மறுபேரினதும்
உரிமைகளைப்
பெணுதல்.

12. இச்சட்டத்தில் அடங்கியுள்ளதெதுவும் குடியரசின் உரிமை
களையேனும், ஏதேனும் அரசியல் அல்லது கூட்டிணைக்கப்பட்ட
குழுவின் உரிமைகளையேனும் பங்கப்படுத்தலோ அல்லது
பாதித்தலோ ஆகாது.

ஒவ்வாமையின்
வீடயத்தில் சிங்கள
உரை மேலோங்கி
நிற்றல்.

13. இச்சட்டத்தின் சிங்கள, தமிழ் உரைகளுக்கிடையே ஏதேனும்
ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில், சிங்கள உரையே மேலோங்கி
நிற்றல் வேண்டும்.

பாராளுமன்றத்தின் சட்டமூலங்களினதும் சட்டங்களினதும் தமிழ்ப் பிரதிகளின் வருடாந்த சந்தா (உள்நாடு) ரூபா 1,387 : (வெளிநாடு) ரூபா 1,849 : ஒவ்வோராண்டும் திசெம்பர் மாதம் 15 ஆந் தேதிக்கு முன் எதிர்பாரும் ஆண்டுக்கான சந்தாப்பணம் அத்தியட்சகர், அரசாங்க வெளியீட்டலுவலகம், அரசாங்க தகவல் திணைக்களம், இல. 163, பொல்தேறன்கொடை வீதி, கிருளபணை, கொழும்பு 05 என்ற விலாசத்திற்கு அனுப்பப்பட வேண்டும்